திரு. எ. கோ. பாலகிருஷ்ணன் : தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் உப்பு உற்பத்தி அதிகமாக இருக்கிறது ?

கனம் திரு. வெ. ராமையா : அதற்குத் தனியாகக் கேள்வி போட வேண்டும்.

Leprosy hospitals in Tirunelveli district

* 328 *Q.*—SRI M. S. SELVARAJAN : Will the Hon. the Minister for Public Health be pleased to state whether the Government provide any assistance to Leprosy Hospitals in Tirunelveli district.

THE HON. SRIMATHI JOTHI VENCATACHELLUM : Yes.

Repairs to Subban Channel

* 329 *Q.*—SRI C. SRINIVASAN : Will the Hon. the Minister for Home be pleased to state –

(*a*) whether there is any proposal to repair the Subban Channel branching off from the Vaigai river near Manamadurai in Ramanathapuram district; and

(*b*) if so, the steps taken to implement the same?

THE HON. SRI P. KAKKAN : (*a*) Yes.

(*b*) The proposals are being finalised by the Board of Revenue Food Production).

ராமநாதபுரம் குடிநீர்த் திட்டம்

* 330 கேள்வி—**திரு. கரு. சீமைச்சாமி :** கனம் சுகாதார அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

இராமநாதபுரம் நகருக்கான குடிதண்ணீர் வழங்கும் திட்டம் எந்நிலையில் உள்ளது ?

கனம் திருமதி ஜோதி வெங்கடாசலம் : இத் திட்டம் சம்பந்தமாகப் பரிசீலனை நடந்து வருகிறது.

MR. SPEAKER : Questions are over.

[*Note.*—An asterisk (*) at the commencement of a speech indicates revision by the Member.]

II.—ANNOUNCEMENT.

BUSINESS OF THE HOUSE.

MR. SPEAKER : I have to announce to the House that the Business Advisory Committee which met on 18th March 1964 has decided the following further programme of business of the House :—

24th March 1964—Consideration and passing of —

(1) The Tiruchirappalli Kaiaeruvaram and Mattuvaram (Extension of Application) Bill, 1964.

(2) The Madras Payment of Salaries and Removal of Disqualifications (Amendment) Bill, 1964.